

## செய்தி வெளியீடு

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று (26.12.2018) தமிழ்நாட்டில் முதன்முறையாக பல்கலைக்கழகங்களிடையேயான வேந்தர் கோப்பை கிரிக்கெட் சாம்பியன் ஷிப் போட்டியை துவக்கி வைத்தார். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை ஆளுநர் அவர்கள் துவக்கிவைத்து, ஆளுநருக்கு விளையாட்டு வீரர்களை அறிமுகம் செய்து வைத்தனர்.

இப்போட்டிகளில் பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், திருவள்ளூர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 16 பல்கலைக்கழகங்கள் இப்போட்டியில் கலந்துக் கொள்ளும்.

தமிழ்நாட்டில் முதல் தடவையாக, பல்கலைக்கழகங்களுக்கிடையேயான வேந்தர் கோப்பை கிரிக்கெட் சாம்பியன் ஷிப்பை வென்ற பல்கலைக்கழக

அணிக்கு வேந்தர் கிரிக்கெட் கோப்பை வழங்கப்படும். இப்போட்டியின் இறுதி விளையாட்டு சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பொங்களுக்கு முன்பாக நடைபெறும்.

இன்று நடைபெற்ற இத்துவக்க விழாவில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் திரு. பாலகிருஷ்ண ரெட்டி, ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர், திரு. ஆர். ராஜகோபால், இ.ஆ.ப., உயர் கல்வித்துறை முதன்மைச் செயலர், திரு மங்கத் ராம் ஷர்மா, இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர், திரு தீரஜ் குமார், இ.ஆ.ப., அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

---

ராஜ்பவன், சென்னை -22

ஓம்/-

நாள் : 26.12.2018

இணை இயக்குநர் (ம.தொ)

## **PRESS RELEASE**

Hon'ble Governor of Tamil Nadu, Thiru. Banwarilal Purohit inaugurated the Chancellor's Cup Inter University Cricket Tournament for men 2018-19 organised by the Raj Bhavan at Anna University today (26.12.2018) for the first time in Tamil Nadu.

The Hon'ble Governor tossed the coin as a mark of inauguration of the tournament. After a brief introduction of the players to the Hon'ble Governor. The first match is between Anna University and University of Madras was played. In a similar manner fixtures have been finalized for the 16 State Universities are participating in the tournament viz., Alagappa University, Anna University, Annamalai University, Bharathiar University, Bharathidasan University, University of Madras, Madurai Kamaraj University, Tamil Nadu Agricultural University, Tamil Nadu Dr. M,G.R. Medical University, Tamil nadu Veterinary and Animal Sciences University, Manonmaniam Sundaranar University Periyar University, Tamil Nadu Dr. Ambedkar Law University, Thiruvalluvar University, Tamil Nadu Physical Education and Sports University and Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University.

It is for the first time in Tamil Nadu that an Inter-University Cricket Championship is being organized. The finals will be played at Chepauk Cricket Stadium before Pongal.

In this inaugural function, Thiru P. Balakrishna Reddy, Hon'ble Minister for Youth Welfare and Sports Development, Thiru R. Rajagopal, IAS. Additional Chief Secretary to the Governor, Thiru Mangat Ram Sharma, IAS., Principal Secretary, Higher Education, Thiru Dheeraj Kumar, IAS, Principal Secretary, Youth Welfare and Sports Development, Vice-Chancellor of Anna University, Vice-Chancellor of University of Madras and Vice Chancellor of Tamil Nadu Physical Education and Sports University were present on this occasion.

---

Raj Bhavan, Chennai-22

Sd/-

Date : 26.12.2018

Joint Director (PR)